Mr. SPEAKER : The point is whether the hon. Member is going to refer to what took place in this House or to what took place outside. If it is the latter, he must get my permission and then he can refer to that. Many hon. Members rise on a point of order, make some statements and leave it there. They are not at all points of order.

திரு. கே. ஏ. மதியழகன் : I will come to the point மன்றத்திற்கு வெளியிலே நடந்தது என்றாலும், கவர்னர் உரையைப் பொறுத்து சொன்னதுபோல, இந்த மன்றத்தின் உரிமைகளையும், மற்றக் காரியங்களையும் பாதிக்கின்ற ஒரு காரணத்தினால் முதல் அமைச்சரே இதற்கு ஒரு காரணமாய் இருப்பதினாலே, அந்தத் தன்மை இருக்கிற காரணத்தினால் இந்த மன்றத்தின் உரிமையையும்; பெருமையையும் பாதிக்கின்ற பிரச்னை என்பதை நான் மிகவும் பணிவோடும், வருத்தத்தோடும் உங்கள் முன்னால் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சபை இருக்கும்பொழுது அவர்கள் வெளியே போய்விட்டு வந்தால், இந்த மன்றத்தின் நடவடிக்கை மட்டும் எப்படி கௌரவமாக அமைய முடியும்?

கனம் திரு. எம். பக்தவத்சலம் : கனம் உறுப்பினர் குறிப்பிட்டது இந்த மன்றத்திற்கு வெளியே நடந்தது பற்றி என்று தாங்கள் குறிப்பிட்டீர்கள். அது மாத்திரமல்ல. நாங்கள் குறிப்பிட்டது திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றி, சட்ட மன்ற உறுப்பினர்களைப் பற்றி அல்ல.

Mr. SPEAKER : The D.M.K. Legislature party is not the D.M.K. party. D.M.K. party is a big one. D.M.K. Legislature party is a branch which works inside the Legislature. The hon. Member Sri K. A. Mathialagan cannot by any stretch of imagination bring in remarks made by the Hon. Chief Minister or anybody outside in a public meeting. The hon. Member Sri K. A. Mathialagan can answer to those points in another public meeting and not here. There is no point of order in this.

III.—ADJOURNMENT MOTION.

Lock-out in the Southern Structurals, Limited, Pattabiram.

திரு. மீ. கலியாணசுந்தரம் : கனம் சபாநாயகர் அவர்களே, ஆவடிக்கு அருகிலே பட்டாபிராமில் சதர்ன் ஸ்ட்ரக்சரல்ஸ் என்ற ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது. நம் நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான ரெயில்வே வாகன்கள், இன்னும் கட்டடங்களுக்கான முக்கியமான சாமான்கள் உற்பத்தி செய்கின்ற ஒரு தொழிற்சாலை. அது நல்ல முறையில் இயங்கவேண்டுமென்று நான் நினைக்கிறவன். நிர்வாகத்தின் பிடிவாதம் காரணமாக சென்ற மூன்று மாத காலமாக கதவடைப்பு ஏற்பட்டு, அரசாங்கம் அத்தனைத் தொழிலாளிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னபிறகுங்கூட இந்த கதவடைப்பு நீடித்து வருகிறது. அரசாங்கம் போட்ட உத்திரவைக்கூட இந்த

23rd January 1965] [திரு. மீ. கலியாணசுந்தரம்]

நிருவாகத்தினர் மீறியிருக்கிறார்கள். ஏறத்தாழ இரண்டாயிரம் தொழிலாளிகள் இப்பொழுது வேலையில்லாமல் சபிக்கிறார்கள். தொழிற்சாலை ஸ்தம்பித்து இருக்கிறது. துரிதமாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதற்காகத்தான் நான் இந்த பிரேரணையைக் கொடுத்திருக்கிறேன். இந்த தொழிலாளர்கள் பட்டினியால் வாடி வருகிறார்கள். தவறான காரியங்களில் அவர்கள் ஈடுபடவில்லை. கனம் முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து இரண்டு மூன்று தடவை நான் பேசியிருக்கிறேன். நேற்றுக்கூட அவர்களுடைய பிரதிநிதிகள் இங்கே வந்து அவரைச் சந்தித்து பேசினார்கள். அவர்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஊர்வலங்களையும் கூட்டங்களையும் தடை செய்து 144 தடையுத்தரவு விதித்து இருக்கிறார்கள். நிருவாகத்தின் பிடிவாதம் காரணமாகத்தான் அங்கே கிளர்ச்சி இருக்கிறது. நிருவாகத்தின்மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், கூட்டங்களுக்குத் தடையுத்தரவு விதித்ததின் காரணமாக நிருவாகத்தினருக்கு மேலும் தெம்பு ஏற்பட்டு அவர்கள் பிடிவாதமாக இருப்பதற்குத்தான் துணையாக இருக்கும். பெருமளவுக்கு தொழிலாளிகள் பாதிக்கப்பட்டிருப்பதால் இதைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்று, இந்த பிரேரணையை நான் இங்கே கொண்டு வந்திருக்கிறேன்.

* **கனம் திரு. எம். பக்தவத்சலம்**: கனம் அங்கத்தினர் நேற்றும் அதற்கு முன்பும் இதைப் பற்றி என்னிடம் பேசினார்கள். அவர்களுக்கே தெரியும். சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ, அவற்றை எடுத்துக் கொண்டிருக்கிறது. சட்டம் குறுக்கே நிற்பதால் அதற்கு மேல் நடவடிக்கைகள் எடுக்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். செக்ஷன் 144 தடை உத்தரவு தொழிலாளிளுக்கு மாத்திரம் அல்ல. நிர்வாகஸ்தர்களுடைய தவறான போக்கை ஓட்டிப் போடப்பட்டது அல்லது போடுவதாக உத்தேசம் இருந்தது என்பதும் அவர்களுக்குத் தெரியும். நேற்று கலியாணசுந்தரம் அவர்கள் இதைப்பற்றிக் குறிப்பிட்டார்கள். எழுதிக் கொடுத்தார்கள். எதிர்க்கட்சித் தலைவர்களும் என்னிடம் நேற்று கூறி, இன்று பிரதிநிதிகள் பேசவேண்டும் என்றும் சொன்னார்கள். நேற்று கலியாணசுந்தரம் அவர்கள் கொடுத்ததை, காரியதரிசிக்கு அனுப்பித்து, மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று கவனிக்குமாறு சொல்லியிருக்கிறேன். ஆகவே இதிலே ஒத்திவைப்புப் பிரேரணைக்கு இடமில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

MR. SPEAKER: There is no point for an Adjournment motion. I, therefore, withhold consent to it.

IV. USE OF UNPARLIAMENTARY EXPRESSIONS IN THE HOUSE.

திரு. வெ. கிருஷ்ணமூர்த்தி: ஆன் எ பாயின்ட் ஆப் ஆர்டர், சார். என்னைப் பற்றி இரண்டு தினங்களுக்கு முன்பாக திரு. கலியாணசுந்தரம் அவர்கள் ஒரு வாதத்தைக் கிளப்பினார்கள். நான் ஏதோ அவரைப் பற்றியும், அவருடைய கட்சியைப் பற்றி